

## ஒபதியா

ஏதோம்தண்டிக்கப்படும்

<sup>௧</sup>இதுஒபதியாவின்தரிசனம்என்கர்த்தராகிய  
ஆண்டவர்ஏதோம்நாட்டைப்பற்றிஇதனைக்  
கூறுகிறார்

நாங்கள்தேவனாகியகர்த்தரிடமிருந்துஒரு  
அறிக்கையைக்கேட்டோம்

ஒருதூதுவர்நாடுகளுக்குஅனுப்பப்பட்டார்  
அவர்நாம்போய்ஏதோமுக்குஎதிராகச்  
சண்டையிடுவோம்என்றுகூறினார்

கர்த்தர்ஏதோமிடம்பேசுகிறார்

<sup>௨</sup>ஏதோமேநான்உன்னைமிகவும்சிறிய  
நாடாக்குவேன்

ஜனங்கள்உன்னைமிகவும்வெறுப்பார்கள்

<sup>௩</sup>உன்பெருமைஉன்னைஏமாற்றிவிட்டது  
கன்மலைஉச்சியிலுள்ளகுகைகளில்நீ  
வசிக்கிறாய்

உன்வீடுமலைகளின்உச்சியில்உள்ளது

எனவேநீஉனக்குள்ளேயே

எவராலும்என்னைத்தரைக்குக்கொண்டு

வரமுடியாது என்கிறாய்

ஏதோம்கீழேகொண்டுவரப்படும்

<sup>௪</sup>தேவனாகியகர்த்தர்

நீகழுகைப்போன்றுஉயரப்போனாலும்

நட்சத்திரங்களுக்கிடையில்உன்கூட்டைக்  
கட்டினாலும்

நான்அங்கிருந்துஉன்னைக்கீழேகொண்டு  
வருவேன்என்றுகூறுகிறார்

஠ுநீஉண்மையில்அழிக்கப்படுவாய்  
 திருடர்கள்உன்னிடம்வருவார்கள்  
 கள்ளர்கள்இரவில்வருவார்கள்  
 அத்திருடர்கள்தாம்விரும்புகிற  
 அனைத்தையும்எடுத்துக்கொள்வார்கள்  
 வேலைக்காரர்கள்உங்கள்வயல்களில்  
 திராட்சையைப்பறிக்கும்போது  
 சிலதிராட்சைப்பழங்களைவிட்டுவைப்பார்கள்  
 ஈ ஆனால்பகைவன்ஏசாவினுடைய  
 மறைக்கப்பட்டகருவூலங்களைத்தீவிரமாகத்  
 தேடுவான்  
 அவர்கள்அவையனைத்தையும்  
 கண்டுப்பிடிப்பார்கள்  
 ஈ உன்நண்பர்களானஅனைத்துஐனங்களும்  
 நாட்டைவிட்டுவெளியேறஉன்னை  
 வற்புறுத்துவார்கள்  
 உன்னோடுசமாதானமாகஉள்ளஐனங்கள்  
 (நல்லநண்பர்கள்தந்திரம்செய்து  
 உன்னைத்தோற்கடிப்பார்கள்  
 உன்நண்பர்கள்உனக்காகஒருகண்ணியைத்  
 திட்டமிடுகிறார்கள்  
 அவன்ஒன்றையும்எதிர்பார்க்கவில்லை  
 என்றுஅவர்கள்சொல்லுகிறார்கள்  
 அகர்த்தர்கூறுகிறார்  
 அந்தநாளில்நான்ஏதோமிலுள்ளஞானிகளை  
 அழிப்பேன்  
 ஏசாவின்மலைகளில்உள்ளபுத்திமான்களை  
 அழிப்பேன்

கூதேமானேஉனதுபலவான்கள்  
 பயப்படுவார்கள்  
 ஏசாவின்மலையில்உள்ளஓவ்வொருவரும்  
 அழிக்கப்படுவார்கள்  
 அநேகஜனங்கள்கொல்லப்படுவார்கள்  
 கூ<sup>0</sup>நீஅவமானத்தால்மூடப்பட்டிருப்பாய்  
 நீஎன்றென்றைக்கும்அழிக்கப்படுவாய்  
 ஏனென்றால்நீஉனதுசகோதரனான  
 யாக்கோபுடன்கொடீரமாகஇருந்தாய்  
 கூ<sup>க</sup>நீஇஸ்ரவேலின்பகைவரோடுசேர்ந்தாய்  
 அந்நியர்கள்இஸ்ரவேலின்கருவூலங்களை  
 எடுத்துச்சென்றார்கள்  
 அயல்நாட்டுகாரர்கள்இஸ்ரவேலின்  
 நகரவாசலில்நுழைந்தனர்  
 அந்தஅயல்நாட்டுக்காரர்கள்எருசலேமின்  
 எந்தப்பகுதிஅவர்களுக்குவரும்என்று  
 சீட்டுப்போட்டனர்  
 அவர்களில்நீயும்ஒருவனாகஉன்பங்கைப்  
 பெறக்காத்திருந்தாய்  
 கூ<sup>உ</sup>நீஉன்சகோதரனின்துன்பத்தைக்கண்டு  
 சிரித்தாய்  
 நீஅதனைச்செய்திருக்கக்கூடாது  
 ஜனங்கள்யூதாவைஅழிக்கும்போதுநீ  
 மகிழ்ந்தாய்  
 நீஅதனைச்செய்திருக்கக்கூடாது  
 நீஅவர்களின்துன்பத்தில்வீண்புகழ்ச்சி  
 கொண்டாய்  
 நீஅதனைச்செய்திருக்கக்கூடாது

கந் நீஎன்ஐனங்களின்நகரவாசலில்நுழைந்து  
 அவர்களின்துன்பத்தைக்கண்டுசிரித்தாய்  
 நீஅதனைச்செய்திருக்கக்கூடாது  
 அவர்களின்துன்பநேரத்தில்நீஅவர்களுடைய  
 கருவூலங்களைஎடுத்துக்கொண்டாய்  
 நீஅதனைச்செய்திருக்கக்கூடாது  
 கௌ சாலைகள்சந்திக்கும்இடத்தில்நீநின்று  
 தப்பிச்செல்லமுயல்கிறவர்களைஅழித்தாய்  
 நீஅதனைச்செய்திருக்கக்கூடாது  
 நீஉயிரோடுதப்பியவர்களைக்கைது  
 செய்தாய்  
 நீஅதனைச்செய்திருக்கக்கூடாது  
 கருகர்த்தருடையநாள்விரைவில்அனைத்து  
 நாடுகளுக்கும்வருகிறது  
 நீமற்றவர்களுக்குத்தீமைசெய்தாய்  
 அத்தீமைகள்உனக்குஏற்படும்  
 அதேதீமைகள்உன்சொந்ததலைமேலேயே  
 விழும்  
 கௌ ஏனென்றால்எனதுபரிசுத்தமானமலையில்  
 நீகுடித்ததுபோல  
 மற்றநாட்டுஐனங்களும்  
 உன்னில்குடித்துப்புரளுவார்கள்  
 நீஎன்றுமேஇருந்ததில்லைஎன்பதுபோன்று  
 எனதுமுடிவுவரும்  
 கௌ ஆனால்சீயோன்மலையின்மேல்தப்பிப்  
 பிழைத்தோர்இருப்பார்கள்  
 அவர்கள்எனதுசிறப்பானஐனங்களாக  
 இருப்பார்கள்  
 யாக்கோபின்நாடுதனக்குரியவற்றைத்

திரும்பஎடுத்துக்கொள்ளும்  
 ௧௮யாக்கோபின்குடும்பம்நெருப்பைப்  
 போன்றிருக்கும்  
 யோசேப்பின்நாடானதுசுவாலையைப்  
 போன்றிருக்கும்  
 ஆனால்ஏசாவின்நாடுசாம்பலைப்  
 போன்றிருக்கும்  
 யூதாஜனங்கள்ஏதோமைஎரிப்பார்கள்  
 யூதாஜனங்கள்ஏதோமைஅழிப்பார்கள்  
 அதன்பிறகுஏசாவின்நாட்டில்தப்பிப்  
 பிழைத்தோர்ஒருவரும்இருக்கமாட்டார்கள்  
 ஏனென்றால்தேவனாகியகர்த்தர்இதைக்  
 கூறினார்

௧௯பிறகுஏசாமலைமீது  
 நெகேவ்ஜனங்கள்வாழ்வார்கள்  
 மலைஅடிவாரத்திலுள்ளஜனங்கள்  
 பெலிஸ்தியர்களின்நிலங்களை  
 எடுத்துக்கொள்வார்கள்  
 எப்பிராயீம்மற்றும்சமாரியாநாடுகளில்  
 அந்தஜனங்கள்வாழ்வார்கள்  
 கீலேயாத்தென்யமீனுக்குஉரியதாகும்  
 ௨௦இஸ்ரவேலிலுள்ளஜனங்கள்தங்கள்  
 வீடுகளைவிட்டுவெளியேறும்படி  
 வற்புறுத்தப்பட்டவர்கள்  
 ஆனால்அந்தஜனங்கள்சாரிபாத்வரையுள்ள  
 கானான்நாட்டைஎடுத்துக்கொள்வார்கள்  
 யூதாஜனங்கள்எருசலேமைவிட்டு  
 வெளியேறிசேப்பாராதத்தில்வாழும்படி  
 வற்புறுத்தப்படுவார்கள்

ஆனால் அவர்கள் நெகேவ்நகரங்களை  
எடுத்துக்கொள்வார்கள்  
உகவிடுவிக்கிக்கப்பட்டவர்கள் சீயோன்  
மலைக்குப்போய்  
ஏசாமலையில் வாழும் ஜனங்களை  
நியாயம்தீர்த்து ஆட்சிசெய்வார்கள்  
இராஜ்யம்கர்த்தருக்கு உரியதாகும்